

ப்ராம்ப்ட்டன் நகரம் தனது பெருமையைக் கொண்டாடுகிறது

ப்ராம்ப்ட்டன், ON (ஜூன் 1, 2022) – ப்ராம்ப்ட்டன் நகரம் ஜூன் மாதத்தை தனது பெருமைக்கான மாதமாகக் கொண்டாடுகிறது. ப்ரைட் (Pride) 2022 வைக் கொண்டாடுவோம் இது TD யினால் வழங்கப்பட்டு கார்டன் சதுக்கத்தில் ஜூன் 19, ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 7 மணி வரை, நேரில் இருந்து காணும்படியான மனம் கமழ் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், உள்ளூர் உணவு வியாபாரிகள் மற்றும் பலவற்றுடன் கொண்டாடப்படுகிறது.

ப்ராம்ப்ட்டன் நகரின் பல கலவை தன்மையைக் கொண்டாட இணையுங்கள்; சமுதாயத்துடன் இணைந்து LGBTTIQQ2SA சமுதாயத்தினரால் இன்னமும் எதிர்கொள்ளப்படும் நடப்பு பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை எழுப்புங்கள்; ஏனெனில் இந்த வருடத்திய கருத்துருவுடன் இது சம்பந்தப்படுகிறது; *நீதியே சந்தோஷம்*.

ப்ரைட் (Pride) என்பது சர்வதேச அளவில் அங்கீகாரம் கொண்ட இயக்கமாகும் மற்றும் கருணை மற்றும் பரிவினை இது கொண்டாடுகிறது. நேரில் வந்திருந்து காணக்கூடிய கீழ்காணும் நிகழ்ச்சிகள் திரும்பவும் வருவதில் மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்:

- ப்ராம்ப்ட்டன் நகர உள்ளூர் கலைஞர்கள் மற்றும் DJ க்களினால் நிகழ்த்தப்படும் நேரடி மேடை நிகழ்ச்சிகள்;
- ஹஷீல் X லேடி பிஸ்ட்டா மற்றும் தலைப்புச் செய்தியில் இடம்பெறுகிறவராகிய ப்ரியங்கா ஆகியோரின் நேரடி மேடை நிகழ்ச்சிகள்;
- கதை சொல்லும் நேரம் மற்றும் ஃபே அண்ட் ஃப்ளஃபி (Fay and Fluffy) யை சந்தித்து வாழ்த்து கூறுதல்;
- உள்ளூர் சமுதாய பங்கேற்பாளர்களிடமிருந்து தகவல் அளிக்கும் கூண்டுகள்;
- ப்ராம்ப்ட்டன்நகரின் உள்ளூர் சிற்றுண்டியகங்களின் உணவு பங்களிப்பு;
- பரிசுகள் மற்றும் அந்தந்த இடத்தின் செயல்பாடுகள்; மற்றும்
- மாலை 7 முதல் 9 மணி வரை ரோஸ் பேஷியோ (The Rose Patio) வில் லேடி பிஸ்தா (Lady Pista) விருந்துக்கு பிந்தைய நிகழ்ச்சி.

ப்ரைட் (Pride 2022) பற்றி மேலும் அறிய வருகை தரவும்: brampton.ca/pride.

அறிஞர் கூற்றுக்கள்

“எங்கள் நேரடி ப்ரைட் (Pride) கொண்டாட்டம் திரும்பவும் வருவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். சமூகத்தை மகிழ்விக்கவும், கொண்டாடவும் மற்றும் அதிகாரமளிக்கவும், எங்களிடம் ஒரு சிறந்த நிகழ்ச்சி நிரலாக்கம் மற்றும் அவற்றை நிகழ்த்தும் கலைஞர்கள் தயாராக வரிசையில் உள்ளனர்.”

- *பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்*

“ப்ராம்ப்ட்டன் ஒரு பலகலவை நகரம்; ப்ரைட் (Pride) நிகழ்ச்சியானது, எங்கள் LGBTTIQQ2SA சமுதாயத்தைப் பற்றி அறியவும், கொண்டாடவும் மற்றும் அதரவளிப்பதற்குமான ஒரு அருமையான சந்தர்ப்பமாகும். இந்த ஆண்டின் நிகழ்ச்சியில் ஜூன் 19 ஆம் தேதி ஒவ்வொருவரும் நேரில் இருந்து பங்கெடுக்கும்படி நான் அனைவரையும் உற்சாகப்படுத்துகிறேன்.”

- *ஹர்கிரத் சிங் , நகர கவுன்சிலர், வார்டுகள் 9 & 10; தலைமை பொறுப்பு, பெருநிறுவன சேவைகள், ப்ராம்ப்ட்டன் நகரம்*

“ப்ராம்ப்ட்டன் நகரமானது தனது பரந்துபட்ட பல கலவைத்தன்மையை ஆதரிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் உறுதியூண்டுள்ளது. எங்கள் குழு ஒரு வேடிக்கையான மற்றும் சிந்தனைமிக்க நிகழ்வுத் திட்டத்தை ஒருங்கமைத்துள்ளது; மற்றும், மேலும் நேரில் இருந்து காணக்கூடிய எங்கள் ப்ரைட் (Pride) நிகழ்வுக்கு அனைவரையும் திரும்பவும் வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.”

- *பால் மோர்ரிஸன், இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்*

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். Twitter, Facebook, மற்றும் Instagram ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்

ஊடக தொடர்பு

multiculturalmedia@brampton.ca